

CONFIDENTIAL
ரஹிதமான
இரகசியமானது

Reference No.
உசாத்துணை இல.

APPLICATION FOR PRESIDENTIAL ENVIRONMENTAL AWARD 2026

ජනාධිපති පරිසර සම්මාන ඉල්ලුම් පත්‍රය 2026
ஐனாதிபதி சுற்றாடல் விருதிற்கான விண்ணப்பம் 2026

A. IDENTIFICATION OF SOLAR POWERPROJECT (Excluding Roof top Solar Power Project)

ஐர்யவீடூலி லெ லாபாதி னடூனாடுகீம் (லனல மக ஸலீகர ஈகி ஐர்யவீடூலி லெ லாபாதி னடூ)
சூரிய மின் செயற்றிட்டங்களை அடையாளங் காணல் (கூரை சூரிய மின் செயற்றிட்டங்கள் தவிரந்த)

A. GENERAL INFORMATION / சாமானா தைரதுர் / ஡ாதுவானவிபரங்கள்

1. Province / பலாந / மாகாணம்

2. District/ டீசுத்ரிககய / மாவட்டம்

3. Name of the Project / லாபாதிசெதி நம் / செயற்றிட்டத்தின் ஡ெயர்
.....

4. Project location / லாபாதிசெதி பிதிலீம் / செயற்றிட்டத்தின் அமைவிடம்:
.....
.....

5. Contact information / சமீனீகரகூ தைரதுர் / தாடர்புவிபரம்

5.1 Name of the Chief Executive Officer/Chairperson/ னாசநன பூடாகியாலீ நம்
/ தவிசாளர்/தலைமைநிறைவேற்றுஅதிகாரியின் ஡ெயர்
.....

5.2. Contact person / சமீனீகரகூ திடடாரீயா / தாடர்புகொள்ளவேண்டியநபர்

i. Name & Designation/ நம் ஸந நததுர்/ ஡ெயர் மற்றும் பதவி.....

ii. Office address / காட்யாலீய லீபிநய / அலுவலக முகவரி
.....

iii. Telephone / டூரகப்தன/தாலைபேசி இல

• Mobile/சு஠ம்.....

• Land/சீலாவர
.....

iv. Fax/ ஠ுக்஑ீ /தாலைநகல்.....

v. Email/விடூழ்ந் துபூல /மின்னஞ்சல்.....



6. Ownership of the project? / வாய்பாதிசீ னீகாரீகீவச/ சசயற்திட்ட ஁ரிமையாளர்?

.....
.....

7. Land occupancy/ஐழீ னாவீகச/ நில்பு பயன்பாடு

i. What is the extent of land used for the project? / வாய்பாதிசீ சடனா னாவீகா கர ஁ரி ஓவீழூமணசு கஓசமணசு? / பயன்படுத்ப்பட்ட நில்அளவு?

.....
.....

ii. Vegetation cover of the used land at the beginning of the project?/வாய்பாதிசீ ஁ரமீகசீ னாவீக கரண ட஁ ஓவீமேனி சூவீகி வாகீசலகா வூசீம கும்கீ? / சசயற்திட்டத்தின் ஆரம்பத்தில் அவ்வீடத்தில் காணப்பட்டதாவரம்?

.....
.....

8. Number of electricity units that has been dispatched to the national grids by the project in the past 2 years? வாய்பாதிசீ ச஑ூகீச வசர 2 கூலூ சூகீக சடீடகீச வக லகா஁ ஁ரி வீடூலீ சீகக கணகஓசமணசு? சசயற்திட்டத்தின் காரணமாக கடந்த 2 வருடங்களில் இடம்பெயர்க்கப்பட்ட மின் அலகுகளின் எண்ணிக்கை?

2024.....kWh
2025.....kWh

9. Eligibility for apply/ஓலூழூ கீரீமஓ ஑ூ஑ூ கமீ /வீண்ணப்பிப்பதற்கான தகுதி:

Do you have environmental approval / recommendation? சாரீசரீக ஁஑ூமூகீச / கீரீடீ஁ கீரீ஁஁ ? / ?.: சுற்றாடல் அனுமதி பத்திரம் /சுற்றாடல் பறிந்துரை இருக்கின்றதா?

Yes/ஓவீ/ஆம் No/஁கூ/இல்லை

For office use only/காரீசாலீச பூசூசீசனச சடனா சமணசு /காரீயாலய பயன்பாட்டிற்கு மாத்திரம்

Eligibility/஑ூ஑ூகமீ/தகுதி

Eligible
஁ரகச சடனா ஑ூ஑ூ வீ
பங்கு கஓள்வதற்கான தகுதி

Not Eligible
஁ரகச சடனா ஑ூ஑ூ னாவீ
பங்கு கஓள்வதற்கான தகுதியின்மை

Need more details
வீசீகர ஁வகா வீ
பின்வரும் வீபரங்கள் தேவை



6. The category of the Renewable Energy Projects and “Presidential Environment Awards 2026- Renewable Energy Projects” should be indicated on the left, top corner of envelop and the address of the project should be indicated on the left side of envelop.

ලියூම් கவரயே வமீபச ஓஹல கைலவரேஹி ஹல ஓலீலூமீகரன ஂஹய/ க்ரியாகாரகம ஸஹ “சனா஢ிபநி பரீஸர ஸமீலான 2026- ஸுநரீசனநீய றலஹகீநி நிசீபாஂன வாகாசாநீ” லேஸ ஸஂஹநீ கலயூறு ஂஹர, லியூම් கவரயேஹி வமீ பநீநேஹி பஹல வாகாசாநீயே லீபீநய ஸஂஹநீ கலயூறுய.

தபாலுஹையின் இடதுபக்கமேல் மூலையில் “ஐனாதிபதிசுற்றாடல் விருது 2026- மீள் புதுப்பிக்கத்தக்கசக்தி” எனகுறிப்பிடப்படுவதோடுநிறுவனத்தின் விலாசம் தபாலுஹையின் இடதுபக்ககீழ் மூலையிலகுறிப்பிடப்படவேண்டும்.

7. Applications should be forwarded on or before 30.04.2026 to the “Director, Environmental Impact Assessment, Central Environmental Authority, 104, Denzil Kobbekaduwa Mawatha, Battaramulla”.

ஸிஸபம ஂயஂலூபறு 2026.04.30 ஂனஃ பர “ஂ஢ாஸீஸ / பரீஸர றலபூமீ ஂயஹிமீ, ம஢ாஃ பரீஸர ஂ஢ிகாரீய, 104 ஢ெநீஸிலீ கஹலறு஡ஃ஢ிவ மாவந, றநீநரஃலீல” யன லீபீநயஃஃ ஃவநீந.

விண்ணப்பங்கள் ‘பணிப்பாளர், சுற்றாடல் தாக்கமதிப்பீட்டுபிரிவு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, ஢ெநீசில் கோப்பேக஢ுவ மாவத்தை, பத்தரமுல்ல’ எனும் முகவரிக்கு 2026.04.30 க்கு முன்னர் கி஢ைக்கடியதாக அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

8. No any fee will be charged for the application/ ஂயஂலூபஃ ஸஂஹ ஓஸீஹுவகீ ஂயகரஂறு ஃலூலே. /விண்ணப்பங்களுக்குஎவ்விதமானகட்டணமும் அஹவிடப்படமாட்டாது.

ELIGIBILITY CRITERIA/ ஸுஂஸுகமீ/ தகமைப் பிரமாணம்

- i Presidential Environment Awards winners/ Gold Winners of National Green Award 2021/2022, 2023/2024 and 2025 are not eligible to apply for this event.சனா஢ிபநி பரீஸரஸமீலானசாநிக ஹநஃஸமீலான 2021/2022, 2023 / 2024 ஸஹ 2025 ஹ ரநீ ஸமீலானலாஹீநீ மலல வ ரீ ஃய ஸஂஹ ஂயஂலூமீகீ ரீ மஃ ஸு ஂ ஸு கமீஃலூலஂறு ஂய.ஐனாதிபதி சுற்றாடல் விருது வெற்றியாளர்கள் அல்லது 2021/2022, 2023 / 2024 மஹ்ஹும் 2025 ஆம் ஆண்டுகளில் ந஢ைபெஹ்ற தேசிய பசுமை விருது நிகழ்வில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள் இந் நிகழ்வில் பங்குபஹ்ற தகுதியஹ்றவர்களாவர்.

EVALUATION PROCEDURE/ ஂயஹிமீ க்ரியாபீலீலேல / மதிப்பீட்டுமுறை

1. Scores will be given to each question of the application according to the marking scheme and winners will be selected after short listing, evaluation and site inspection by the selection committee. (Site inspections can be conducted by evaluation committee itself or nominated representatives)

ஃகீ ஃகீ ஂயஂலூமீகரஂவநீ ஸஂஹ ஢ேரீமீ கமீஂஂஂ விஸீநீ மலல ஸமீலான ஸஂஹ ஸகஸீ கரஹநீ லஂஂஂ லஂஂஂ க்ரியாபீலீலேலஃ ஂறுவ லஂஂஂ லஂஂஂ ஂஹர, ஸமீலானலாஹீநீ ஸுஂஸுகமீ ஂயஹிமீ ஸஹ நிரீஸீஃஃய மஹீநீ ஢ேரீஃஃஃ லூலே (நேரீமீ ஸஂஹ ஸுஂஸுகரன கீசேறு பரீஸீஃஃ ஂயஹிமீ கமீஂஂஂ மஹீநீ ஹே பநீகரஂறு லஂஂஂ நியேரீஃஃய மஹீநீ ஸுஂஸுகரஂறு லூலே).

புள்ளிவழங்கும் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொருகேள்விகளுக்கும் புள்ளியிடப்பட்டுஅதன் அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் குறும் பட்டியலுக்குஉள்வாங்கப்பட்டவிண்ணப்பதாரிகளிடமிருந்துமதிப்பீட்டுக்குமுவினால் அல்லதுமுன்மொழியப்பட்டபிரதிநிதிகளால் களஆய்வுமேற்கொண்டு வெற்றியாளர் தெரிவுசெய்யப்படுவர்.



2. At the final stage, each institute will be inspected by the judge panel or their representatives and final decision will be made by the judge panel. Telephone interviews can also be followed to get more information.

අවසාන අවස්ථාව ලෙස ඇගයීමට ලක් කළ අයදුම්පත්තූ තේරීම් කමිටුව මගින් හෝ පත්කරනු ලබන නියෝජිතයන් පැමිණ පරීක්ෂා කරනු ලබන අතර, තේරීම් කමිටුවේ තීරණය අවසාන තීරණය වේ. වැඩිදුර විස්තර ලබාගැනීමට දුරකථන මගින්ද විමසීම් කළහැකිය.

இறுதிக் கட்டத்தில் ஒவ்வொருநிறுவனமும் நடுவர் குழுவினால் பரீட்சிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும். மேலதிகவிபரங்களுக்காகதேவைஏற்படிந் தொலைபேசி மூலமானபரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்படும்.



Annex 1: අමුණුම 1: இணைப்பு 1:

No.	Provincial Offices/ District Offices	Location	Telephone / Fax
1.	Western Provincial Office	No. 104, Denzil Kobbekaduwa Mawatha, Battaramulla	Tel - 011-2862831 Fax- 011-2865293
2.	Southern Provincial Office	No. 359, Matara Road, Habaraduwa, Koggala	Tel - 091-7877292/ 091-7877277 Fax- 091-7877277
3.	Central Provincial Office	Polgolla Dam, Polgolla	Tel - 081-2494884 Fax - 081-2494884
4.	Northern Provincial Office	Ariviyal Nagar, Kilinochchi	Tel - 071 8453546
5.	Eastern Provincial Office	No. 5, Priyantha Mawatha , Kanthale	Tel - 026-2234488 Fax - 026-2234488
6.	North Central Provincial Office	No. 388/40, Harischandra Mawatha, Anuradhapura	Tel - 025-7877277 Fax - 025-2225999
7.	North Western Provincial Office	No. 150, Kandy Road, Kurunagala	Tel - 037-2224730 / 0377877277 Fax 037-2224730
8.	Uva Provincial Office	No. 179, Kappetipola Road, Badulla	Tel - 055-2225305/ 0557877277 Fax - 055-2225305
9.	Sabaragamuwa Provincial Office	No. 582/2, Court Junction, New Town, Ratnapura	Tel - 045-2226984 Fax - 045-2226984
10.	Gampaha District Office	No. 184/1, 1 st & 2 nd Level, Seylan Bank Building, Kandy Road, Yakkala	Tel - 033-2232201/2 Fax - 033-2232202
11.	Kalutara District Office	No. 7A, Asiri Mawatha, Central Junction, Nagoda, Kalutara	Tel - 034-2221420, 034-7877277 Fax - 034-2221420
12.	Matara District Office	No. 64/1, Fransis Samaraweera Mawatha, Gabada Street, Matara	Tel - 041 7877277 / 80 Fax - 041 2234897
13.	Hambantota District Office	No. 45, Weeraketiya Road, Tangalle	Tel - 047-2241599 Fax - 047-2241599
14.	Matale District Office	No. 25, Malwaththa Road, Matale	Tel - 066-2231205 Fax - 066-2231205
15.	Nuwara Eliya District Office	No. 4, Wajira Mawatha, Hawaeliya, Nuwara Eliya	Tel-071-7710674
16.	Jaffna District Office	Kachcheriya Building, Jaffna	Tel - 021-2224050 Fax - 021-2224050
17.	Mulativu District Office	Mulathiv Muslim Vidyalaya Road, Wannankulam, Mullaitivu	Tel - 021-2290224 Fax - 021-2290224
18.	Vavuniya District Office	No. 379, Horowpathana Road, Rambaikulam, Vavuniya	Tel - 024-2228428 Fax - 024-2228428
19.	Mannar District Office	Old Library Building, Mannar	Tel - 023-2251606 Fax - 023-2251606
20.	Batticaloa District Office	No 344/5, Trincomelee Road, Chandra Street, Batticaloa	Tel - 065-2227522 Fax - 065-2227522
21.	Ampara District Office	1 st Street, Ampara	Tel - 063-7877277 Fax - 063-2222192
22.	Polonnaruwa District Office	No. 474, 28 Mile Post, Polonnaruwa	Tel - 027-2227376 Fax - 027-2227376
23.	Monaragala District Office	No. 49/1, Viharamulla Mawatha, Monaragala	Tel - 055-2277183 Fax - 055-2277183
24.	Kegalle District Office	No. 54/7, Albert Senevirathne Mawatha, Kegalle	Tel - 035-2230449 Fax - 035-2230449
25.	Puttalam District Office	No. 155 A, Infront of Buddhist Centre, Colombo Road, Puttalam	Tel- 032-22267241

